

(La Du'a (Prière, Invocation

<"xml encoding="UTF-8?">

قَالَ اللَّهُ تَعَالَى :
وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي
أَسْتَجِبْ لَكُمْ إِنَّ
الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنِ
عِبَادَتِي سَيَدْخُلُونَ
جَهَنَّمَ دَاخِرِينَ
سورة غافر آية 60



: Dieu le Très-Haut, loué soit-Il, a dit

Dieu vous a dit de L'invoquer afin qu'Il vous exauce ; en vérité, ceux qui évitent (par fierté) de
prier Dieu, entreront dans l'Enfer avec dédain

Sourate Ghafir (Celui qui pardonne)/verset 60

قَالَ اللَّهُ تَعَالَى :
وَلِلَّهِ الْأَسْمَاءُ الْحُسْنَى فَادْعُوهُ بِهَا
سورة الأعراف آية 180

: Dieu le Très-Haut, loué soit-Il, a dit

.Les plus beaux noms appartiennent à Dieu. Invoquez-Le par ces noms

Sourate A'râf (Limbes)/verset 180

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :
أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ فِي الْأَرْضِ الدُّعَاءُ وَأَفْضَلُ الْعِبَادَةِ الْعَفَاةُ
بحار الانوار / 93 / 295

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

Auprès de Dieu, le plus bel acte qu'une personne puisse accomplir sur la Terre est l'invocation,
et le meilleur acte de dévotion est la chasteté.

Bihâr ul-Anwâr/vol.93/p.295

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :
رَبِّمَا سَأَلْتُ الشَّيْءَ فَلَمْ تُعْطَهُ وَأَعْطَيْتَ خَيْرًا مِنْهُ
غرر الحكم / 185

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

Combien de choses avais-tu demandé à Dieu, mais Il ne te les a pas données afin de t'en
octroyer de meilleures !

Ghurar ul-Hikam/p.185

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :
إِغْتَنِمُوا الدُّعَاءَ عِنْدَ خَمْسَةِ مَوَاطِنَ : عِنْدَ قِرَاءَةِ الْقُرْآنِ، وَعِنْدَ الْإِذَاانِ، وَعِنْدَ نُزُولِ الْعَيْثِ، وَعِنْدَ إلتِقَاءِ الصَّقِيِّينَ

لِلشَّهَادَةِ، وَعِنْدَ دَعْوَةِ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ لَهَا حِجَابٌ دُونَ الْعَرْشِ.

بحار الانوار / 93 / 343

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

Profitez de cinq occasions pour invoquer Dieu : lors de la lecture du Coran, de l'appel à la prière (adhân), de la tombée de la pluie, de la guerre Sainte lorsque vous êtes prêts à tomber martyr, et au moment où l'opprimé appelle Dieu à l'aide par des prières, car en ces moments-là, il n'existe aucun voile entre le serviteur et le Trône divin.

Bihâr ul-Anwâr/vol.93/p.343

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :
مَنْ أُعْطِيَ أَرْبَعًا لَمْ يُحْرَمْ أَرْبَعًا : مَنْ أُعْطِيَ الدُّعَاءَ لَمْ يُحْرَمِ الْجَابَةِ، وَمَنْ أُعْطِيَ التَّوْبَةَ لَمْ يُحْرَمِ الْقَبُولَ، وَمَنْ أُعْطِيَ
الِاسْتِغْفَارَ لَمْ يُحْرَمِ الْمَغْفِرَةَ، وَمَنْ أُعْطِيَ الشُّكْرَ لَمْ يُحْرَمِ الزِّيَادَةَ.

نهج البلاغة، الكلمات القصار / 135

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

Celui qui a ces quatre qualités ne sera pas privé de ces quatre faveurs : s'il invoque Dieu, il ne sera pas privé de l'exaucement de ses demandes ; s'il fait acte de repentir, il ne sera pas privé de l'absolution de ses péchés ; s'il implore le pardon de Dieu, il ne sera pas privé de la rémission de ses péchés ; et s'il remercie Dieu, il ne sera pas privé de l'abondance des bienfaits.

قَالَ الْإِمَامُ الْحُسَيْنُ عَلَيْهِ السَّلَامُ :

اللَّهُمَّ إِنَّكَ أَقْرَبُ مَنْ دُعِيَ، وَأَسْرَعُ مَنْ أَجَابَ، وَأَكْرَمُ مَنْ عَفَا، وَأَوْسَعُ مَنْ أَعْطَى، وَأَسْمَعُ مَنْ سُئِلَ، يَا رَحْمَنَ الدُّنْيَا
وَالْآخِرَةِ وَرَحِيمَهُمَا.

دعاء عرفة

: L'Imâm Hussayn, les bénédictions de Dieu soient sur lui, a dit

Ô mon Dieu ! Tu es véritablement l'être le plus Proche que l'on puisse invoquer, le plus Prompt à répondre à nos besoins, Celui qui accorde le plus le pardon, le plus Généreux et le Meilleur de ceux qui entendent nos demandes. Ô le Clément de ce monde et de l'autre monde, Tu as
! développé ta miséricorde dans deux mondes

Du'a 'Arafah

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :

كُلُّ دُعَاءٍ يُدْعَى اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ مَحْجُوبٌ عَنِ السَّمَاءِ حَتَّى يُصَلِّيَ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ.

الكافي / 2 / 493

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Aucune invocation n'est exaucée par Dieu à moins qu'elle ne comporte la formule "Que Dieu bénisse le Prophète et sa Famille."

Al-kâfî/vol.2/p.493

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :
يَتَمَنَّى الْمُؤْمِنُ أَنَّهُ لَمْ يُسْتَجَبْ لَهُ دَعْوَةٌ فِي الدُّنْيَا مِمَّا يَرَى مِنْ حُسْنِ الثَّوَابِ
الكافي / 2 / 491

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Du fait des invocations non exaucées d'un croyant dans ce monde, Dieu lui donnera beaucoup de récompenses ; ainsi le croyant dira : "Pourvu que mes invocations exaucées n'aient pas été
"! exaucées dans ce monde

Al-kâfî/vol.2/p.491

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :
دَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ وَادْفَعُوا أَبْوَابَ الْبَلَاءِ بِالدُّعَاءِ
التّهذيب / 4 / 112

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Curez-vous de vos maladies par l'aumône volontaire et dé-fendez-vous contre les malheurs
.par l'invocation

Al-Tahdhîb/vol.4/p.112

عَنْ أَبِي عَبْدِ اللَّهِ عَلَيْهِ السَّلَامُ فِي رِسَالَةٍ طَوِيلَةٍ :
وَاللَّهُ مُصَيِّرٌ دُعَاءَ الْمُؤْمِنِينَ يَوْمَ الْقِيَامَةِ لَهُمْ عَمَلًا يَزِيدُهُمْ فِي الْجَنَّةِ
بحار الانوار / 78 / 216

:L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a écrit dans une très grande lettre

Au Jour du Jugement, Dieu compte les invocations des croyants parmi leurs bonnes actions et
.grâce à elles leur donne une meilleure demeure dans le Paradis

Bihâr ul-Anwâr/vol.78/p.216

عَنْ أَبِي بَصِيرٍ وَمُحَمَّدِ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ عَلَيْهِ السَّلَامُ قَالَ : حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي عَنْ آبَائِهِ أَنَّ أَمِيرَ
الْمُؤْمِنِينَ عَلَيْهِ السَّلَامُ قَالَ فِيمَا عَلَّمَ أَصْحَابَهُ، تَفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ فِي خَمْسَةِ مَوَاقِيتَ : عِنْدَ نَزُولِ الْغَيْثِ، وَعِنْدَ
الرَّحْفِ، وَعِنْدَ الْأَذَانِ، وَعِنْدَ قِرَاءَةِ الْقُرْآنِ وَمَعَ زَوَالِ الشَّمْسِ، وَعِنْدَ طُلُوعِ الْفَجْرِ.

الخصال / 302

L'Imâm Alî, Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit alors qu'il était en
: train d'enseigner à ses compagnons

Les portes du Ciel s'ouvrent lors de cinq événements : la pluie, la Guerre Sainte contre les
.ennemis, l'appel à la prière (adhân), la lecture du Coran, midi et l'aurore

Al-Khisâl/vol.302

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :
أَغْلِقُوا أَبْوَابَ الْمَعْصِيَةِ بِالْإِسْتِعَاذَةِ وَافْتَحُوا أَبْوَابَ الطَّاعَةِ بِالتَّسْمِيَةِ
بحار الانوار / 92 / 216

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Fermez la porte aux péchés en prononçant la phrase : « Je me réfugie en Dieu contre Satan le maudit » et ouvrez la porte de la soumission envers Dieu en récitant la phrase : « Au nom de Dieu Clément et Miséricordieux ».

Bihâr ul-Anwâr/vol.92/p.216

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :
عَلَيْكُمْ بِالْدُّعَاءِ فَإِنَّكُمْ لَا تُقَرَّبُونَ بِمِثْلِهِ
الكافي / 2 / 467

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Il faut que vous invoquiez Dieu parce qu'il n'existe que l'invocation qui puisse vous rapprocher de Lui.

Al-kâfi/vol.2/p.467

قَالَ الْإِمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :
سَلْ حَاجَتَكَ وَأَلِحْ فِي الطَّلَبِ فَإِنَّ اللَّهَ يُحِبُّ الْإِحَادَةَ مِنَ عِبَادِهِ الْمُؤْمِنِينَ
وسائل الشيعة / 7 / 60

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Demande avec insistance à Dieu ce que tu désires ; car Dieu aime l'insistance de Ses
.serviteurs croyants dans l'expression de leurs besoins

Wasâil ul-shîca/vol.7/p.60